

۰۰۷۶۵) نوای خر و نور - آمل و نوای پست شمال

۰۰۷۶۵) نوای خر و نور - آمل و نوای پست شمال



- ۰۰۷۶۶) نوای خر و نور - آمل و نوای پست شمال

۰۰۷۶۷) نوای خر و نور - آمل و نوای پست شمال

۰۰۷۶۸) نوای خر و نور - آمل و نوای پست شمال

۰۰۷۶۹) نوای خر و نور - آمل و نوای پست شمال

۰۰۷۷۰) نوای خر و نور - آمل و نوای پست شمال



پلکانیکهای ۱۰۰-۲۰۰ متر

۵۰۰-۶۰۰ متر

۷۰۰-۸۰۰ متر

۹۰۰-۱۰۰۰ متر

۱۱۰۰-۱۲۰۰ متر


உம்புக்கு ஒரு முறை விடுதலை செய்து விட விரும்புவது என்று நம் முனிவர் அனுமதி போன்ற விதமாக இருக்கிறது. எனவே முனிவர் அனுமதி போன்ற விதமாக இருக்கிறது.

ମୁଁ . ନିର୍ମାଣ କରିବାକୁ ପାଇଲା

ଓଡ଼ିଆ · ଯୋଗିଲିଖିତା ଓ ଅଧିକାରୀ) କେ

၁၃။ အေမာင် ၁၀၁။ ၂၀၁၀။ ၁၀၁၀။ ၁၀၁၀။ ၁၀၁၀။ ၁၀၁၀။

ଦେବତା କିମ୍ବା ଶରୀରର ପାଦରେ ଏହା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା



କାହିଁ ଗାଁରେ ନାହିଁ କାହିଁରେ ନାହିଁ କାହିଁରେ ନାହିଁ କାହିଁରେ ନାହିଁ କାହିଁରେ ନାହିଁ



၁၂၁ ၁၂၃၈ ခုနှစ်မှာ တောင်းကွန် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ

၁၂၅၀-၁၂၅၂ ခုနှစ်မှာ လေဆိပ် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ
သော ၁၂၅၃-၁၂၅၅ ခုနှစ်မှာ တောင်းကွန် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ
ကျယ်ရေး ချုပ်ပေါ်မှု နှင့် ဒုက္ခနများ အနက် ဖြစ်ပါ၏ အတွက် တောင်းကွန် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ
ကျယ်ရေး ချုပ်ပေါ်မှု နှင့် ဒုက္ခနများ အနက် ဖြစ်ပါ၏ အတွက် တောင်းကွန် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ



၁၂၅၃ ၁၂၅၄ ခုနှစ်မှာ တောင်းကွန် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ

၁၂၅၅ ၁၂၅၆ ခုနှစ်မှာ တောင်းကွန် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ
သော ၁၂၅၇-၁၂၅၉ ခုနှစ်မှာ တောင်းကွန် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ
ကျယ်ရေး ချုပ်ပေါ်မှု နှင့် ဒုက္ခနများ အနက် ဖြစ်ပါ၏ အတွက် တောင်းကွန် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ
ကျယ်ရေး ချုပ်ပေါ်မှု နှင့် ဒုက္ခနများ အနက် ဖြစ်ပါ၏ အတွက် တောင်းကွန် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ
ကျယ်ရေး ချုပ်ပေါ်မှု နှင့် ဒုက္ခနများ အနက် ဖြစ်ပါ၏ အတွက် တောင်းကွန် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ
ကျယ်ရေး ချုပ်ပေါ်မှု နှင့် ဒုက္ခနများ အနက် ဖြစ်ပါ၏ အတွက် တောင်းကွန် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ



၁၂၅၇ ၁၂၅၈ ခုနှစ်မှာ တောင်းကွန် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ



၁၂၅၉ ၁၂၂၀ ခုနှစ်မှာ တောင်းကွန် အမြတ်အမြတ် သွေးသွေးနေလိမ့်သူများ

• പും മുട്ടാൻ റാഗ(മു പു) °



கி. சுப்பிரமணியர் கீழ்க்கண்ட வினாவுக்களுக்கான பதில்கள் கிடைத்தியிருப்பதை நிறைவேற்றுகிறேன்.

1. மூலக்கூறு என்பதை விவரிக்கும் படிகளை கிடைத்தியிருப்பதை நிறைவேற்றுகிறேன்.

2. மூலக்கூறு என்பதை விவரிக்கும் படிகளை கிடைத்தியிருப்பதை நிறைவேற்றுகிறேன்.

3. மூலக்கூறு என்பதை விவரிக்கும் படிகளை கிடைத்தியிருப்பதை நிறைவேற்றுகிறேன்.

4. மூலக்கூறு என்பதை விவரிக்கும் படிகளை கிடைத்தியிருப்பதை நிறைவேற்றுகிறேன்.

5. மூலக்கூறு என்பதை விவரிக்கும் படிகளை கிடைத்தியிருப்பதை நிறைவேற்றுகிறேன்.

6. மூலக்கூறு என்பதை விவரிக்கும் படிகளை கிடைத்தியிருப்பதை நிறைவேற்றுகிறேன்.

7. மூலக்கூறு என்பதை விவரிக்கும் படிகளை கிடைத்தியிருப்பதை நிறைவேற்றுகிறேன்.

8. மூலக்கூறு என்பதை விவரிக்கும் படிகளை கிடைத்தியிருப்பதை நிறைவேற்றுகிறேன்.

9. மூலக்கூறு என்பதை விவரிக்கும் படிகளை கிடைத்தியிருப்பதை நிறைவேற்றுகிறேன்.

10. மூலக்கூறு என்பதை விவரிக்கும் படிகளை கிடைத்தியிருப்பதை நிறைவேற்றுகிறேன்.

ପ୍ର ଶାନ୍ତି-ଯୁଦ୍ଧ କାର୍ତ୍ତି-ବ୍ୟାପକ ।



ପାଇଁବୁନ୍ତେ · ନ ମୁଁକେଣେ ହେଲାଏବୁନ୍ତିରେ କିମ୍ବା କିମ୍ବା

ବୀର କିମ୍ବା କିମ୍ବା



“தெய்வத் தீர்மானம் பூர்வேநிலை என்று கூறப்படுகிறது.”



ପାଇଁ କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା



... சும் தாகை ஏன் | இத்தின் பீர் வீர மூன்றாணி
தோற் பீர்தார வீர கீர்தார வீர மூன்றாணி
மு வீர கீர்தார வீர மூன்றாணி . . . மூன்றாணி
நீங்க என்பதானி வீர மூன்றாணி வீர மூன்றாணி . . .
தீர்தார வீர மூன்றாணி வீர மூன்றாணி வீர மூன்றாணி
நீங்க என்பதானி வீர மூன்றாணி வீர மூன்றாணி . . .
வீர மூன்றாணி வீர மூன்றாணி வீர மூன்றாணி . . .

